[1978 பிப்ரவரி 27

திரு. கே. பண்ணை சேதுராம்: பேரவைத் தலைவர் அவர்களே, மத்திய அரசு பம்பாய், கல்கத்தா ஆகிய கடற்கரையோர நகரங்களுக்கு மானியம் அளித்து வருவதாகத் தெரிகிறது. அதேபோல், நம்முடைய அரசுக்கும் ஏதேனும் மத்திய அரசு மானியம் அளித்து வருகிறதா?

மாண்புமிகு திரு, ச. இராமச்சந்திரன்: பேரவைத் தலைவர் அவர்களே, மற்ற கடற்கரைகளுக்கு மானியம் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் நம்முடைய சென்னை கடற்கரையைப் பொறுத்தவரையில் எந்தவிதமான மானியமும் தரப்படவில்லை.

திரு. மு. சிவபெருமாள்: தலைவரவர்களே, அந்த அழகுபடுத்தும் திட்டத்தில், ஹாஸ்டலுக்கு முன்னால் இருக்கும் இடமும் சேர்த்துக்கொள்ளப்படுமா?

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன்: சேர்த்துக்கொள்ளப் படமாட்டாது.

முஸ்குந்தா நதியின் குறுக்கே அணை.

*282 வினா—திரு. துரை முத்துசாமி: மாண்புமிகு பொதுப் பணித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

தென்னாற்காடு மாவட்டம், கள்ளக்குறிச்சி தாலூக்கா சங்கராபுரம் தொகுதியில் உள்ள லக்கிநாயக்கன்பட்டி அருகே உள்ள முஸ்குந்தா நதியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு ஆளுநர் ஆட்சிக் காலத்தில் மதிப்பீடு தயார் செய்துவிடும்தருவாயில் இருந்தது தற்போது என்ன நிலையில் உள்ளது?

மாண்புமிகு திரு ச. இராமச்சந்திரன்: இத்திட்டம் தலைமைப் பொறியாளர் (பாசனம்) அவர்களின் ஆய்வில் உள்ளது.

[முற்பகல் 9-10]

திரு. துரை முத்துசாமி: தலைவரவர்களே, இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு எவ்வளவு? எப்போது ஆரம்பப் பணிகள் நடைபெறும் என்பதை அறிவிப்பார்களா?

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன்: தலைவரவர்களே, சுமார் 24 லட்சம் ரூபாயில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இனிமேல்தான் அரசுக்கு பொறியியல் துறையினரால் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
TRUTH ALONE TRIUMPHS